1982 பிப்ரவரி 16]

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : தலைவர் அவர்களே, அங்கே தாலுக்கா மருத்துவமனை அமைக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் இல்லை என்றுதான் சொன்னேன். ஆனால் அங்கே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலயத்தை 20 படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவ மனையாக உயர்த்துவதற்கு 29-6-81 ஆம் நாளிட்ட அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது ரூ 2.2 லட்சம் படுக்கை வசதிகள் செய்யவும், 2 லட்ச ரூபாய் கட்டிடங்கள் போன்றவற்றிற்காகவும் என்கிற அடிப்படையில் கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய் செலவில் அங்கேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விஸ்தரிக்க அரசு ஆணையிட்டுள்ளது. அந்த மருத்துவமனை ஒரு தாலுக்கா மருத்துவ மனையில் உள்ள வசதிகளுக்கு ஒப்ப விஸ்தரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த உத்தரவு பெற்று 8 மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு வேடசந்தூர் வி பி பாலசுப்பிரமணியன் : பேரவைத் தலைவர் அவர்களே, திண்டுக்கல்லில் இயங்கி வருகின்ற மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளில் 30% முதல் 50% வரையில் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மக்களாகத்தான் இருப்பார்கள். ஆகவே, வேடசந்தூருக்கு அருகில் உள்ள எரியோட்டில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு முன் வருமா?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : தலைவர் அவர்களே, நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வேடசந்தூரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் விஸ்தரிக்கப்படும். பக்கத்திலேயே இன்னொரு ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிப்பதைப்பொறுத்த வரையில், ஒரேதொகுதியில் இப்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதை விட, பரவலாக அவைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதால், அது பற்றி இப்போது சிந்திப்பதற்கு இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தாலுகா அரசு மருத்துவமனைகளில் முடம் நீக்கும் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கும் திட்டம்.

*வினா எண் 196—திரு. செ. செம்மலை : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா —

தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகளில் முடம் நீக்கு சிகிச்சை நிலையம் (Physiotherapy Section) ஆரம்பிக்கும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா ?

மாண்புமிகு டாக்டர் எச் வி ஹண்டே : தற்போது சில தாலுக்கா அரசு மருத்துவ மனைகளில், முடம் நீக்கும் சிகிச்சை நிபுணர்கள் (Physiotherapists) நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதை விஸ்தரிக்கும் வாய்ப்பு உள்ளது.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

திரு. செ. செம்மலை : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதிலில் எலும்புச் சிகிச்சைப் பிரிவு இருக்கும் இடங்களில் தான் பிசியோ தெராபிஸ்ட்ஸ் நியமிக்கப்படுவதாகச் சொன்னார்கள். எலும்புச் சிகிச்சைப் பிரிவு இல்லாத தாலுக்கா மருத்துவமனைகள் நிறைய இருக்கின்றன. எனவே அவைகளிலும் குறைந்தபட்சம் பிசியோ தெராபிஸ்ட்டுகளை நியமிக்க அரசு முன்வருமா?

Hon, Dr. H. V. HANDE : Speaker Sir, at present Physiotherapists have been sanctioned to all the prthopaedic Wings functioning in the 15 district Head quarters Hospitals like Ramanathapuram etc. In the Govt. Hospitals at Palani, Periakulam, Raiapalayam, Tenkasi, Aruppukkottai also we intend to start shortly, ஆகவே, இங்கேயெல்லாம் நாம் ஆரம்பிக்க இருக்கிறோம். எல்லாம் உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் மற்ற மாநிலங்களிலே இந்த பிசியோதெராபிஸ்ட்ஸ் கோர்ஸ் இல்லாமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து 1-2 பேர்களை இங்கே பிசியோ தெராபிஸ்ட்ஸ் டிரெயினிங் எடுப்பதற்காக இங்கே அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. செ. செம்மலை : தலைவர் அவர்களே, இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள சில மருத்துவமனைகளில் கூட, போதிய பயிற்சிபெற்றவர்கள் இல்லை என்கிற காரணத்தால், அந்தப் பதவிகள் காலியாக இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, அந்தப் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : தலைவர் அவர்களே, டாக்டர் எம். நடராசன் அவர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, இதுகுறித்துப் பரிந்துரை செய்யச் சொல்லியிருக்கிறோம். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறோம். To increase the aanual intake of Stipendary Physiotherapists from 10 to 20. இவைகள் எல்லாம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. பாபு ஜனார்த்தனன் : தலைவர் அவர்களே, வடாற்காடு மாவட்டத்தில் உள்ள தாலுக்கா மருத்துவ மனைகள் எதுயெதில் இந்த முடம்நீக்கு சிகிச்சை நிலையம் ஆரம்பிக்க அரசு உத்தேசித்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாவட்ட தலைமை மருத்துவ மனைகளைப் போல் சில தாலுக்கா மருத்துவ மனைகளை விஸ்தரிப்பதற்கு நாம் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நமக்குத்

1982 பிப்ரவரி 16] [திரு. எச். வி. ஹண்டே]

தேவையான அளவிற்கு பிசியோதெராபிஸ்ட்ஸ் கிடைக்காத நிலைமை இருக்கிறது. அவர்களின் எண்ணிக்கை உயர்த்தியதற்குப் பிறகு தாலுக்கா மருத்துவ மனைகளில் துவக்கலாம் என்று இருக்கிறோம்.

(முற்பகல் 10-00)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்—விடைகள் நேரம் அவையின் முன் அனுமதியுடன் சிறிது நீட்டிக்கப்படுகிறது.

டாக்டர் கே. சௌரிராஜன்: தலைவரவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பதிலிலிருந்து ஏதோ எலும்பு முறிவு சிகிச்சைக்கு மட்டும்தான் பிசியோதரபிஸ்ட் தேவை என்பதுபோல் தெரிகிறது. அது மட்டுமல்ல, இளம்பிள்ளை வாதம், பச்சை வாதம் போன்ற இன்னும் பல வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்க பிசியோதரபிஸ்ட் தேவைப்படுகிறார்கள். ஆகையால் எலும்பு முறிவு சிகிச்சை என்ற அடிப்படையில் மட்டும் பார்க்காமல் எல்லாத் தாலுகா மருத்துவ மனைகளிலும் இந்த பிசியோதரபிஸ்ட் அவசியம் தேவை என்பதால் அங்கெல்லாம் அவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: தலைவரவர்களே, அது ஒரு நல்ல கோரிக்கை. இப்போது கே.கே. நகர் மருத்துவ மனையில் ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் அதற்காக இயங்கி வருகிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போல பல நோய்களுக்கு சிகிச்சை செய்ய பிசியோதரபிஸ்ட் தேவைப்படுகிறார்கள். ஆனால் இந்த 'ஆர்த்தோ' சிகிச்சைக்கே போதுமான அளவுக்கு அவர்கள் கிடைக்கவில்லை. ஆகையால் மற்ற பிரிவுகளுக்கு இப்போது விஸ்தரிக்க இயலவில்லை. அவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதற்கு முதலிலே நடவடிக்கைகள் எடுத்து, அதன் பிறகு படிப்படியாக மற்ற பிரிவுகளுக்கும் விஸ்தரிக்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம்.

திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள்: தலைவரவர்களே, ஒவ்வொரு தாலுகா தலைநகர் மருத்துவமனையிலும் இந்த பிசியோதரபிஸ்ட் செக்ஷன் ஆரம்பிக்கப்பட இருப்பதாக மாண்புமிகு அமைச்சரவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் கூட எங்கெல்லாம் ஆக்சிடென்ட் கை ஒடிந்து, கால் ஒடிந்து அதிகமாக 'கேஸ்' வருகிறதோ அப்படிப்பட்ட இடங்களில் போர்க்கால நடவடிக்கை போல் விரைவாக இந்த பிசியோதரபிஸ்டுகளை நியமிக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: தலைவரவர்களே, நான் அதைத்தான் சொன்னேன். முதலில் டிஸ்டிரிக்ட் ஹெட் குவார்டர்ஸ் மருத்துவமனைகள், அதன் பிறகு தாலுக்கா ஹெட் குவார்டர்ஸ் மருத்துவ மனைகள் என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ள இருக்கிறோம். Priority will be given wherever they are

going to start Accident Department. ஆக்சிடென்ட் டிபார்ட்மென்ட் என்று ஒரு பெரிய ஸ்கீம் போட்டு அதுபற்றி விரிவாக பட்ஜெட்டில் அறிவிக்க இருக்கிறோம்; ஆகையால் இங்கே இப்போது அறிவிப்பது சரியல்ல. படிப்படியாக விஸ்தரிக்க இருக்கிறோம். ஆக்சிடென்டாகி அதிகமாக கேஸ் வரும் இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமா என்ற முறையில் கேட்டார்கள். நேஷனல் ஹைவேய்ஸ், ஸ்டேட் ஹைவேய்ஸ் இருக்கின்ற இடங்களிலுள்ள தாலுகா தலைமையிட மருத்துவ மனைகளுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சை மாவட்டத்தில் மினி பஸ் வசதி

*வினா எண்—197. திரு. எம். செல்லமுத்து : மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தஞ்சை மாவட்டத்தில் மினிபஸ் (சிறிய) வசதி கோரி அரசுக்கு ஏதேனும் மனுக்கள் வந்ததா ?

(ஆ) ஆம் எனில் அதன்மீது அரசு எடுத்த நடவடிக்கை யாது?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : (அ) ஆம்.

(ஆ) அரசுக்கு வந்துள்ள மனுக்கள் மண்டலப் போக்குவரத்து அலுவலரின் மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

திரு. எம். செல்லமுத்து: தலைவரவர்களே, தஞ்சை மாவட்டத்தில் சிறிய பஸ்களை விடுவதற்கு சேசிஸ் கிடைக்கவில்லை என்று மண்டலப் போக்குவரத்து இயக்குநர் சொல்கிறார். அதை உடனடியாக அரசு ஆராய்ந்து, அதற்காக ஒரு தொழிற்சாலையை அரசு அமைத்து, தஞ்சை மாவட்டத்தில் இருக்கக் கூடிய குறையை நிவர்த்தி செய்ய முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : தலைவரவர்களே, ஏற்கெனவே இருந்ததைவிட இப்போது கொஞ்சம் சுலபமாக சேசிஸ் கிடைக்கிறது. அரசாங்கம் அதை தயாரிக்க வேண்டுமென்று போனால் இந்த வேலைகளை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம். ஆகவே, அதற்காக தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அங்கே தேவையான பேருந்துகள் விட வாய்ப்பு இருக்கிறது.